

**ச**யீபத்தில் ஒரு யயறான அம்யாமிடம் – எப்படி இருக்கின்க, அம்மா? எனக் கேட்ட பொழுது, “நல்லா இருக்கேன், குறை ஒன்றும் இல்லை” என்றார். இதைச் சொன்ன அம்மணி மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இரண்டு வேலை இறை வழிபாடு, சாப்பாடு என்று தன் வாழ்க்கையில் திருப்பதியாக இருப்பவர். பொருளாதாரத்தில் தாழ்ந்தாலும் மனத் திருப்பதியில் உயர்ந்தவர். ஆவருடைய பதில் அசர வைத்தது.

நாம் சுந்திக்கும் பல பேரிடப் பாதாரணமாக “எப்படி இருக்கின்க?” என்று கேட்டால் “ஏதோ பரவாயில்லை.” என்று சொல்லி தங்கள் குறைக்கையைப் பற்றி புலப்பட ஆராயித்து விடுவார்கள். “ஏப்படல் இவர் / அவர் சரிபில்லை, அதுவாலுக்குத்தில் இலவசிக்காரி / சர்பஸர் சரியாக இல்லை” என்று மனத்தாங்கலை வெளிப்படுத்துவார்கள். இதை நாம் நிறையும்

மேட்டிழுக்கக் கூடிடும். என்னவு இருந்தாலும் குறைகள் தான் கண்ணிருத்த தெரியும் உலகம் இன்று உள்ளது.

மேலே குறிப்பிட்ட அந்த அம்மாவிற்கு எப்படி “குறை ஒன்றும் இல்லை” என்று சொல்ல முயசிரது? இந்த மனப்பாங்கு வரவேற்றக்குத்தகு, எல்லோரும் வளர்த்துக் கொள்ள வேண்டியது.

குறைகளை மட்டும் பார்க்காமல் நிறைக்களைப் பார்ப்பதற்கு என்ன செய்யலாம்? நம்மிடம் இருப்பதை திருப்பதியாடு, நிறைவோடு எப்படி ஏற்றுக் கொள்ளலாம்?

நாம் மனர்த்துக் கொள்ள வேண்டியவை இரண்டு மனப்பாங்குதல்.

ஒன்று – நம்மையும் நம்முடன் வாழும் / பழுதும் மனிதர்களையும் நிறைவோடு ஏற்றுக் கொள்ளலது.

# எல்லாம்... நிறைவே..!





இரண்டு - நூற்கு

இருக்கும் பொருள்களையும் நுட்பங்களையில் ஏற்றுக்கொள்ள

நிகழ்வுகளையும், நூற்று உணர்வு ச் பார்க்கக் கற்றுக் கொள்வது...

முதலாவது பற்றி சிற்றுப்போம்.

நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதது என்னென்றால் நம்மைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி “ஆவர் அப்படி இருக்கல்லோம், இவர் இப்படிச் செய்திருக்கக் கூடாது, அவர் ஆப்படிச் சொல்லி இருக்கக் கூடாது, நி இந்தக் குணந்தை மாற்ற வேண்டும்” என்பவை, நாம் என்ன தான் எவ்வளவு சிந்தித்தாலும் சொன்னாலும் நாமும் மாறுவதில்லை, நாம் எடுத்துச் சொல்லி மற்றவர்களுடைய மாறுவதில்லை. அவரவர் நிச்சயித்துஉள்ளார் மாறுவது இறுதி. ஆயும்யொல் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியது: ஒருவரால் செய்ய முடியாததற்கு ஆவரை வெறுக்கவோ ஒதுக்கவோ செய்யாமல், ஆவரால் என்ன செய்ய முடிகிறதோ, எப்படி இருக்க முடிகிறதோ – அதையும் ஆவரையும் ஆப்படியே ஏற்றுக் கொள்ளலாம்.

மேலும், எப்படிப்பட்ட வராக இருந்தாலும் நிச்சயமாக அவர்களிடம் ஏதோ சில நுஸ்பை துண்ணைகள் உண்டு. அதைப் பார்க்க நமக்குத்தான் மளம் கிடைக்கல். அந்த நிழறைகளைப் பார்த்தால் ஆவ்வளவு மோசமானவராக நம் மனதிற்கு தெரியாது. அதே சமயம் நம்மிடம் இருக்கும் நிழறைகளையும் பார்த்தால், இன்னொருவருடைய பார்த்துக்கொண்டு வருகிறோம். வேலை செய்கிறோம் எனத் திருப்தி ஏற்படும்.

இரண்டால்து நம்மிடம் இருக்கும் உடலமைகள், பொருள்கள் போன்றவர்களை நிறுப்பியுடன் பார்ப்பது. எது இருக்கொ இல்லையோ, இருப்பதை நினைவுப்பட்டு நினைப்பதை நிறுப்பவை இரண்டு தன்மைகள் :

1. பொறுமை:

“அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் இன்னார்

வழக்கியும் கோண் பது” (குறள் 165)

பொறுமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை விழுத்த வேறு பகுப்பை வேண்டாம், அந்தக் குணமே அவர்களை விழுத்தி விடும்.

2. வறுமையாகச் சிந்திப்பது :

எவ்வளவு இருந்தாலும் போதுவில்லை என்று கவுன்றப்படும் மனப்பாக்கு பல நேரங்களில்

வெளிப்படுகிறது. “இன்னிக்கு இருக்கு, நாளைக்கு எப்படியோ?” என்று கவுன்ஸப்படுகிறவர்கள் ஏராளம்.

நமக்கு இருப்பதைசிடக் குறைவாக இருப்பவர்களைப் பார்த்துத் திருப்தியுடன் நாம் இருக்கப் பழகலாம். ஆனால் ஆதே குணம் நாம் சிறியாமலேயே நம்மிடம் இருப்பதைவிட ஆதிகமாக இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து வருத்தப்பட வைக்கும். கிடுகலால், “எனக்குப் போதிய அளவு இருக்கு” என நூற்று உணர்வை வளர்த்து கொள்வது நல்லது, நம்மிடம் என்னால்வள்ளாம் இருக்கு என்பதைப் படியல் போடால் “அட, இவ்வளவு இருக்கே” என உணரலாம். இது போன்ற படியல் எழுதும்போரு நம்மிடம் உள்ள அமைதி, ஆணந்தம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதைப் போலவே, நம் வாழ்வில் நு ந்து /  
நடக்கும் தீர்ப்பாராது கழவொன்று  
நிகழ்வுகளையும் நிறைவோடு பார்க்கலாம்.  
“இப்படி நடந்திருக்கக் கூடாது” எனச்  
சிந்திப்பதைக் காட்டிலும் “இந்த நிகழ்வால்  
எனக்கு என்ன நஷ்டமாக ஏற்பட்டது, நான் கற்றுக்  
கொண்ட பாடம் என்ன” என்று யோசித்தால்  
அந்த நிகழ்வு நம்மை வலிலைப்படித்துவதாக  
யாறி விடும். வலிலைகாட்க வேண்டிய நிகழ்வை  
வலிலைப்படித்தும் நிகழ்வாலி யிடும். நம்  
மனதைக் கீழி திருப்திக்கு விடை போடுக்கல்.  
அது மரபாகும். இழுப்பு, ஏமாற்றும், அவமானம்  
படு தோல்வி எல்லாம் உரமாகும். யாரும்  
அசைக்க முடியாத ஆஸ்விற்கு நிறைவு ஏற்படும்.

ஒரு குடும்பத்தில் ஆயர்வர் வெளியே சௌகர்  
பொழுது வீட்டில் பணம், நங்கள்கள், விளை  
உயர்ந்து பொருட்கள் எல்லாம் களவு போய்  
விட்டன. ஜெயா, எல்லாம் போய் விட்டதே என்று  
இயற்று போய் விட்ட கார்கள். விழுவதற்கு ஒரு  
வழி “நல்ல வேலை நாம் இப்பு இருக்கவிக்கூலை  
இருந்தால் நம் உயிருக்குக் கூட ஆபத்து இடுகி  
இருக்கலாம். இழுந்த பொருட்களை மீண்டும்  
சம்பாதித்து விடலாம், உயிர் போசால் மன  
முழுயாது” என விவேகத்துடன் யோசிக்கலாம்.  
இப்படியான மனப்பான்மை நாம்  
முன்னேறுயற்றிரு உதவியாக இருக்கும்.

தினமும் ஒரு பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளலாம்,  
என்ன பழக்கம்? இரவு தூங்கப் போவதற்கு  
முன்னால் “இன்று என்னிடம் உள்ளவை, என்  
குடும்பத்தில் உள்ளவர்களின் நஷ்ட நிலை,  
எனக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் – இவை  
எவ்வாறுறையும் நன்றி இ என்குட்டன்  
பார்க்கிறேன்” எனத் தியாவேம் செய்து தூங்கப்  
போகலாம். ஆவற்றை ஒரு பழுமயல் போட்டால்  
எவ்வளவு நிறைவோடு இருக்கின்றோம் என்பது  
தெளிவாகத் தெரியும். என்னிறுநிறும் நிறைவோடு  
இருக்கலாம், ஏனென்னில் குறை ஒன்றும் இல்லை!

— முனைவர் சுமதி நாராயணன்  
மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்

## இரும் நதி...

மகிழ்ச்சி என்பது நயது செயல்பாடுகளின்  
துணை விளைபொருள் ஆகும்.

மகிழ்ச்சி என்பது சாதனங்களால்  
பெறப்படும் ஆஸ்வுத்ததில் உள்ளது.  
ஆஸ்வுப்பாயான மூயற்சி தரும்  
யாக்கினர்க்கியில் உள்ளது. மனிதனின்  
உள்ளுணர்வு மகிழ்ச்சி பெறுவதற்கு  
வெற்றியை நாடும், சாதனங்களைத்  
தேடும், செய்து கூட்டத் துடக்கும்.

எனிதான் செயல்களைச் செய்வதில்  
மகிழ்ச்சி கிட்டுவதில்லை. நமது மிகச்  
சிறந்த ஆற்றங்கள் பயன்படுத்தி,  
கழனமான செயல்களைச் செய்து  
முழுப்பதில் கிடைக்கும் மனத்திற்கிள்  
பின்னியெனவுதான் மகிழ்ச்சியாகும்.

ஒங்கள் தனிநபர் வளர்க்கியில்  
மகிழ்ச்சியின் விதை புதைந்து  
கிடக்கிறது. நிங்கள் மகிழ்ச்சியை மட்டும்  
தனியாகப் பிபற முடியாது. ஏதாவது  
ஒன்றைச் செய்து முழுத்த பெருமிதத்தில்  
தான் மகிழ்ச்சி உருவாகிறது.

மகிழ்ச்சி செயல்பாடுகளின் நடவடிக்கை  
இருந்திருது. அது எப்பொழுதும் ஒரு  
வொல்மீன்றியும் நூறு, நேர்மீக் கிடக்கும்  
ஞப்பையும்.

